

- A பகுதிக்குப் பொருத்தமானதை B பகுதியில் இருந்து தெரிந்து தொடர்பு படுத்துக.

A	B
16. அழகியற் செயற்பாடுகளில் ஈடுபடுவதினால் மேம்மை அடையும்.	சிறுவிளையாட்டுக்கள்
17. உடற் தகைமையின் ஒரு காரணி.	சமநிலைத்தன்மை
18. சரியான கொண்ணிலைகளைப் பின்பற்றுதல் முக்கியமாகும்.	உளச்சுகாதாரம்
19. குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் பாதிப்பாகும்.	வேகம்
20. தேவைக்கேற்ப சட்டதிட்டங்களை மாற்றிக்கொள்ளலாம்.	வளி மாசடைதல்.

* * * * *




பகுதி II

• முதலாம் வினா உட்பட மேலும் நான்கு வினாக்களுக்கு விடை எழுதுக.

01. “எமது பாடசாலை மாணவர்கள் என்றும் சுறு சுறுப்பாக இயங்கவும், சரியாக கொண்ணிலையை பேணுவதாலும் சுகதேகியான ஒரு பிரஜையை நாட்டுக்கு வழங்க முடியும்” என காலை உடற்பயிற்சிச் செயற்பாட்டுக்கு முன் அதிபர் தனது உரையில் குறிப்பிட்டார்.

- I. உடற்றகைமை விருத்திக்காக காலையில் அனைத்து மாணவர் பங்களிப்புடன் நடைமுறைப் படுத்தப்படும் ஒரு செயற்பாட்டை குறிப்பிடுக. (2 புள்ளிகள்)
- ii. அதிபர் உரையாற்றும் போது மாணவர்கள் நிற்க வேண்டிய முறை எது? (2 புள்ளிகள்)
- iii. உடற்றகைமையினை அளவிடப்படும் அளவீடு ஒன்றைத் தருக? (2 புள்ளிகள்)
- iv. உடற்சுகத்தைப் பேணுவதற்கு குறைவாக உற்கொள்ள வேண்டிய உணவு வகைகளைக் குறிப்பிடுக. (2 புள்ளிகள்)
- v. படித்து களைப்படைந்த போது, களைப்பைப் போக்க செய்யப்படும் செயற்பாடு ஒன்றைக் குறிப்பிடுக. (2 புள்ளிகள்)
- vi. காலைக்கூட்டத்தின் போது உமக்கு ஒரு பரிசு கடைத்தால் உமது உள்ளத்தில் ஏற்படும் மாற்றத்தினை குறிப்பிடுக. (2 புள்ளிகள்)
- vii. உமது நலனை எதிர்பார்க்கும் இரு நபர்களைக் குறிப்பிடுக. (2 புள்ளிகள்)
- viii. நீர் தினமும் திறந்த வெளியில் எவ்வளவு நேரம் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்? (2 புள்ளிகள்)
- ix. குடிநீருக்காக நீரைத் தயார்படுத்திக் கொள்ளும் முறையினை விளக்குக. (2 புள்ளிகள்)
- x. சுகாதாரம் பற்றிய சர்வதேச அமைப்பினைக் குறிப்பிடுக. (2 புள்ளிகள்)

02. சரியான முறையில் உடற்றிணைவை அளப்பதன் மூலம் முறையான போசணையைப் பேணுகின்றோம் என தீர்மானிக்க முடியும்.



1. குதிக்கால்
2. கால் பின் பகுதி
3. பிட்டத்தசை
4. முதுகு
5. பின்னத் தலை

- I. மேலேயுள்ள படத்தில் எந்த உடல் அளவினைக் கணிக்க முடியும்? (2 புள்ளிகள்)
- ii. படத்தில் காட்டப்படும் அளவீட்டை மேற்கொள்ளும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் இரண்டு தருக. (4 புள்ளிகள்)
- iii. திணைவைக் கணிக்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் இரண்டு தருக. (4 புள்ளிகள்)

03. பூரணத்துவமான சுகாதாரத்தைக் கொண்ட மாணவராகுவதற்கு உள, சமூக ஆரோக்கியத்தை பேணுவது அவசியமாகும்.

- I. சமூக ஆரோக்கியத்தைப் பேண பின்பற்ற வேண்டிய நற்பழக்கங்கள் இரண்டு தருக. (2 புள்ளிகள்)
- ii. உள நெருக்கீட்டைக் குறைப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் இரண்டு தருக. (4 புள்ளிகள்)
- iii. கீழ்வரும் ஆளிடைத் தொடர்புகள் மூலம் உள, சமூக, ஆரோக்கியங்களை வேறுபடுத்திக் காட்டுக. (4 புள்ளிகள்)

(பரிவுணர்வு / சரியான தீர்மானம் எடுத்தல் / மனமகிழ்வுடன் இருத்தல் / மனவெழுச்சிச் சமநிலை / சட்டதிட்டங்களை மதித்தல்)

உள ஆரோக்கியம்	சமூக ஆரோக்கியம்
1.	
2.	
3.	

04. சரியான கொண்ணிலைகளைப் பேணுவதன் மூலம் உடலைப் பாதுகாத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
- அன்றாட வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் கொண்ணிலைகள் இரண்டு தருக. (2 புள்ளிகள்)
 - பாரமான பொருளொன்றை உயர்த்தும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் இரண்டு தருக. (4 புள்ளிகள்)
 - பிழையான கொண்ணிலைகள் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் இரண்டு தருக. (4 புள்ளிகள்)
05. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சரியான கொண்ணிலைகளைப் பேணுவதும் முறையான உடல் நலத்தைப் பேணுவதும் முக்கியமானதாகும்.
- உமது புறத்தோற்றத்தில் செல்வாக்குச் செலுத்தும் புறக்காரணிகளைக் குறிப்பிடுக. (2 புள்ளிகள்)
 - பாடசாலைச் சுற்றாடல், வகுப்பறை என்பவற்றை சுத்தம் செய்வதால் உமக்குக் கிடைக்கும் நன்மைகள் இரண்டு தருக. (4 புள்ளிகள்)
 - கீழ்வரும் உடல் உறுப்புக்களை சுத்தம் பேணும் முறைகள் ஒவ்வொன்று தருக.
 - தலை
 - நகம்
 - தோல்
 - பல்
 (4 புள்ளிகள்)
06. தனிமையிலோ அல்லது குழுவாகவோ வினோதமாவதற்கு விளையாடும் விளையாட்டுக்கள் சிறு விளையாட்டுக்கள் எனப்படும்.
- சிறு விளையாட்டுக்கள் மூலம் அபிவிருத்தி செய்து கொள்ளக் கூடிய திறன்கள் இரண்டு தருக. (2 புள்ளிகள்)
 - உபகரணங்களுடன் விளையாடக் கூடிய சிறு விளையாட்டுக்கள் இரண்டு தருக. (4 புள்ளிகள்)
 - நீங்கள் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும் சிறு விளையாட்டுக்கள் இரண்டு தருக. (4 புள்ளிகள்)
07. பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியானது மாணவர்களின் திறன்களை வெளிக் கொணர்ந்து மகிழ்வுடன் இருக்கக்கூடிய ஒரு விழாவாகும்.
- விளையாட்டு விழாவொன்றில் மாணவர்கள் நிமிர்ந்து நிற்கும் சந்தர்ப்பங்கள் இரண்டு தருக. (2 புள்ளிகள்)
 - விளையாட்டுச் செயற்பாடுகள் பல வகை உள்ளன. அவற்றில் இரண்டைக் குறிப்பிடுக. (4 புள்ளிகள்)
 - விளையாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதால் உமக்குக் கிடைக்கும் நன்மைகள் இரண்டை எழுதுக. (4 புள்ளிகள்)

* * * * *

வடமேல் மாகாணக் கல்வித் திணைக்களம்
முதலாம் தவணைப் பரீட்சை - 2019
தரம் 06 - சுகாதாரமும் உடற்கல்வியும்
விடைப்பத்திரம்

பகுதி I

வினா இல.	விடை	வினா இல.	விடை
01.	3	02.	3
03.	3	04.	2
05.	3	06.	சரி
07.	சரி	08.	பிழை
09.	சரி	10.	பிழை
11.	உடல் சமநிலை பேணுதல்	12.	உடல் ஆரோக்கியம்
13.	சமூக ஆரோக்கியம்	14.	எனது குடும்பத்தில் சமூகத்தின்
15.	ஓரே இடத்தில் அமர்ந்திருத்தல்	16.	உளச் சுகாதாரம்
17.	வேகம்	18.	சமநிலைத்தன்மை
19.	வளி மாசடைதல்	20.	சிறு விளையாட்டுக்கள்

பகுதி II

01.	i.		உடற்பயிற்சி வேலைத்திட்டம்	2
	ii.		தளர்ந்து நின்றல் (சௌகரியமாய் நின்றல்)	2
	iii.		உடற்றிணிவுச் சுட்டி / இடுப்புச் சுற்றளவு	2
	iv.		உடன் உணவு, எண்ணெய் கூடிய உணவு, கூடிய உப்பு, கூடிய இனிப்பு, கூடிய உறைப்புக் கொண்ட உணவுகள்	2
	v.		வினோத விளையாட்டுக்களில் ஈடுபடல், கலை நிகழ்ச்சிகளில் ஈடுபடல், திறந்த வெளிச் செயற்பாடு போன்றவைகள்	2
	vi.			
	vii.		நண்பர்கள், பெற்றோர், சகோதர சகோதரிகள், ஆசிரியர்கள், உறவினர்கள், சமயத் தலைவர்கள்.	2
	viii.		30 நிமிடம் தொடக்கம் 60 நிமிடங்கள் வரை	2
	iv.		கொதித்தாறிய நீர் (நீர் சுத்தமாக்கி) பில்டர்.	2
	x.		உலக சுகாதார நிறுவனம் (WHO)	2
				20
02.	i.		உயரம்	2
	ii.	◆	பாதணிகளை அகற்றுதல் (காலணி) ◆ தொப்பி தலைமுடி அலங்காரங்களை அகற்றுதல். ◆ சுவரில் பொருத்தப்பட்ட அளவுகோலுக்குச் செங்குத்தாக வைத்தல்.	4
	iii.	◆	காலணிகளை அகற்றுதல் ◆ பாரமற்ற உடைகளை அணிந்திருத்தல். ◆ பாடசாலை சீருடையிலுள்ள சந்தர்ப்பத்தில் ஏனைய அணிகளையும் மேற் சட்டையையும் அகற்றுதல். ◆ சட்டைப் பையில் உள்ளவற்றை அகற்றுதல். ◆ தராசின் ஆரம்ப வாசிப்பு பூச்சியமாக (0) உள்ளதா எனப்பாருங்கள். ◆ தராசின் மேல் ஏறி நேராக நில்லுங்கள். கைகளை உடம்பின் அருகில் தளர்வான நிலையில் வைத்தல். ◆ உடம்பில் வேறு ஏதாவது பொருட்கள் தொடுகையில் இல்லாதவாறு நின்றல் வேண்டும். பார்வை நேராக இருத்தல் வேண்டும்.	4
				10

		2.	<ul style="list-style-type: none"> ◆ நகம் ◆ வெட்டி சுத்தமாக வைத்துக் கொள்ளல். ◆ வளர்ச்சிக்குத் தேவையான உணவுகளை உட்கொள்ளல். ◆ நகங்களுக்கு தீங்கு ஏற்படும் விடயங்களை செய்யாதிருத்தல். 	
		3.	<p><u>தோல்</u></p> <ul style="list-style-type: none"> ◆ தோலுக்கு பாதிப்பு ஏற்படாத திரவியங்களை பயன்படுத்தாதிருத்தல். ◆ தினமும் சவர்க்காரமிட்டு உடலை கழுவுதல். ◆ அதி கூடிய ஒளி/ குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ளல். 	
		4.	<p><u>பல்</u></p> <ul style="list-style-type: none"> ◆ குறைந்தது தினமும் இரு தடவைகளாவது பல் துலக்குதல். ◆ பந்துலக்குவதற்கு பொருத்தமான பற்பசை பற்காரிகைகளைப் பயன்படுத்தல். ◆ அதிகூடிய குளிர்/ சூடான உணவுகளை தவிர்த்தல். ◆ கடினமான பொருட்களை கடிக்காமலிருத்தல் 	4
				10
06.	i.		ஒடுதல், பிடித்தல், தடுத்தல், நடத்தல், பாய்தல், திரும்புதல், ஒதுங்குதல்	2
	ii.	<ul style="list-style-type: none"> ◆ போர்த்தேங்காய் உடைத்தல் ◆ பிள்ளையார் கட்டை ◆ மட்டைப்பந்து விளையாட்டு ◆ தீ மிதித்தல் ◆ மாங்கொட்டை கெந்துதல். ◆ கோலாட்டம் 	4	
	iii.	<ul style="list-style-type: none"> ◆ நஞ்சு மித்தல் ◆ வார் ஓட்டம் ◆ கிளித்தட்டு ◆ தாச்சு விளையாட்டு போன்றன. 	4	10
07.	i.	<ul style="list-style-type: none"> ◆ மரியாதை அணிவகுப்பின் போது, ◆ தேசிய கீதம், பாடசாலை கீதம் ஒலிக்கும் போது, ◆ தேசிய கொடியேற்றும் போது. 	2	
	ii.	<ul style="list-style-type: none"> ◆ சிறுவிளையாட்டுக்கள் ◆ உபவிளையாட்டுக்கள் ◆ ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டு ◆ ஒழுங்கமைக்கப்படாத விளையாட்டு 	4	
	iii.	<ul style="list-style-type: none"> ◆ மகிழ்ச்சியும் உல்லாசமும் ஏற்படும். ◆ தசைகளும் என்புகளும் பலம் பெறும். ◆ வேகமாகவும் ஆழமாகவும் சுவாசிப்பதன் மூலம் சுவாசத் தொகுதியின் செயற்பாடுகள் வினைத்திறனாகும். ◆ உடலுக்கு அழகிய தோற்றத்தையும் சிறந்த ஆளுமையையும் பெற்றுத் தரும். ◆ குழுவுடன் ஒத்துழைத்துச் செயற்பட முடியும். 	4	10

GRADE 6,7,8

STUDY WITH US..! MATHS ONLINE CLASSES

இலங்கை முழுவதும் உள்ள மாணவர்களை இணைத்து Zoom செயலி மூலமாக இணைய வழியில் நடைபெறும் கணித பாட வகுப்புகள்.

- ✓ மாறாத நேர அட்டவணையுடனான வகுப்புகள்.
- ✓ மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்த தொடர்ச்சியான பரீட்சைகள்.
- ✓ பயிற்சி செயலட்டைகள் pdf வடிவில் வழங்கப்படும்.

TAMIL MEDIUM

ENGLISH MEDIUM

850/= Monthly

1000/= Monthly

Whatsapp ஊடாக எம்மை தொடர்பு கொண்டு வகுப்புகள் தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.



075 287 1457

தினமும் வகுப்பு RECORDING வழங்கப்படும்.



கல்வி
Digital Learning Platform

www.kalvi.lk



எங்கள் குறிக்கோள்

எண்ணிம உலகத்தில் மாணவர்களிற்கென சிறந்ததொரு கற்றல் கட்டமைப்பை உருவாக்குதல்.

அனைத்தும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட இந்த காலத்தில் பல்வேறு துறைகளும் கால ஓட்டத்துடன் இணைந்து டிஜிட்டல் தளத்தில் பல்கிப்பெருகி வருகின்றன. அந்த வகையில் கல்வித்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. இணையவழி கல்வியின் மூலம் கல்வித்துறை புதியதொரு பரிமாணத்தை எட்டியுள்ளது. குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்தில் நாடே முடக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களிற்கும் பாடசாலை, கல்வி நிறுவனங்களிற்கு இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் இணையவழி வகுப்புகள் மாணவர்களிற்கு வரப்பிரசாதமாக அமைந்தது என்பதே உண்மை.

இன்று தொழில்நுட்பம் மாணவர்களை தவறான பாதைக்கு இட்டு செல்வதாக ஓர் எண்ண ஓட்டம் மக்கள் மத்தியில் உள்ளது. தொழில்நுட்பம் என்பது ஒரு கருவி மட்டுமே அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் அதன் ஆக்க மற்றும் அழிவு விளைவுகள் தீர்மானிக்கப்படுகிறது. உளியை கொண்டு சிலையை செதுக்க நினைத்தால் அவன் நிச்சயம் சிற்பி ஆகலாம். இங்கு பிரச்சினையாக காணப்படுவது மாணவர்களை வழிப்படுத்த தொழில்நுட்ப உலகில் ஓர் முறையான கட்டமைப்பு இல்லாமையே. அதை உருவாக்குவதே எங்கள் நோக்கம். அதை நோக்கியே எங்கள் பயணம் அமையும்.

எமது இணையத்தினூடக ஊடக உங்களிற்கு தேவையான பரீட்சை வினாத்தாள்களை இலகுவான முறையில் தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும்.

kalvi.lk

கல்வி சார் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது சமூக ஊடக தளங்களின் ஊடக உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.



Viber
Community



Whatsapp
Channel



Facebook
Page